



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 05.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 3912/D/2020

திரு சி. ராஜவேலு

--- மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / செயல் அலுவலர்,
நாட்றாம்பள்ளி பேரூராட்சி,
வேலூர் மாவட்டம்.

--- பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	27.02.2020
மனுதாரரின் மனு பிரிவு 6(3)-ன்கீழ் மாற்றப்பட்ட நாள்	17.04.2020
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	24.04.2020
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	01.04.2020
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	11.05.2020

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (05.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு. சி. ராஜவேலு மற்றும் பொதுத் தகவல் அலுவலர் திரு. ப. மனோகரன், செயல் அலுவலர், நாட்றாம்பள்ளி பேரூராட்சி, வேலூர் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி பேரூராட்சி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், நாட்றாம்பள்ளி பேரூராட்சியில் ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2019 வரை விடப்பட்ட டெண்டர்கள் விபரம், டெண்டருக்கான விளம்பரம் செய்யப்பட்டிருந்தால் அதன் நகல், டெண்டரில் கலந்து கொண்டவர்களின் பெயர் மற்றும் விலாசம், மேலும் யாருக்கு வழங்கப்பட்டது, அவர்களின் பெயர்கள் மற்றும் விலாசம், ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2019 வரை டெண்டர் விடாமல் செய்த பணிகளின் விவரம் (மாதவாரியாக), ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2019 வரை சுகாதார பணிகளுக்கு Bleaching Powder,

மற்றவைகள் வாங்கியதற்கான மாதாந்திர செலவுகள் குறித்த விவரம், ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2019 வரை நாட்றாம்பள்ளி பேரூராட்சியின் மன்றத் தீர்மான புத்தகத்தின் நகல், உள்ளிட்ட விவரங்களை மொத்தம் பத்து இனங்களில் ஆவண நகல்கள் மற்றும் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (05.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு ஏற்கனவே தகவல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். விசாரணையில் பங்கேற்ற மனுதாரர் தனக்கு பொது அதிகார அமைப்பின் சார்பில் தகவல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரருக்கு பொது அதிகார அமைப்பினால் ஏற்கனவே வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானவை என்று முடிவு செய்து, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 3912/D/2020

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / செயல் அலுவலர்,
நாட்றாம்பள்ளி பேரூராட்சி,
வேலூர் மாவட்டம்.

மனுதாரர்:-

திரு. சி. ராஜவேலு,

H4, பாலார் கார்டன்,

சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம் - 632 009.